

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, AUGUST 16, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 19th day of July, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

W. E. DAVIDSON, Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Welive in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

I.

Preliminary plan 10.

Table with 3 columns: Lot, Name of Land, Extent. Row 1: Lot 49, Gurubewlehena, &c., 112 2 0. Includes detailed description of land boundaries and ownership.

විෂි 1901 කවුරු මස 19 වෙනි දින පටන් කුණ්ටාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉස් එක කට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් කෙනෙක් ඇත්නම් ඒ අය විසින් විෂි 1897 කේ නොමිමර 1 කේ ආඥාපණයේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මන්ත්‍රීවරයානන්තරයෙන් ගාල්ලේ කන්තෝරුවේදී උත්තරයේයේ ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට එක් ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටිනට නොයෙදුනොත්, එක් විශේෂ මන්ත්‍රීවරයානන්තරයෙන් විෂි 1897 කේ නොමිමර 1 කේ ආඥාපණයෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකිසිව එක් ඉඩම් එක්කෝ එකීන් අයිතිවාසිකමක් ගෙන හැරදක්වනට නොයෙදුන සෑම ඉඩම් රජසන්තක ඉඩම් හැවියට උත්තරයේයේ අත්සන ඇති ලියවිල්ලකින් උත්තරයේ විසින් ප්‍රකාශ කරණ බව මෙහි දැනගත යුතුයි.

බඩලිපු. ඊ. ඩේවිසන්, විශේෂ මන්ත්‍රීවරයානන්තරයේය.

ඉඩම්වල තොරතුරු.

දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවක්කෝරලේ වැලිමේ සහ ගම පිහිටා තිබෙන මට අමුණාසු සහතික සිතියම්වල පෙනෙන මෙහි පහත දක්වන විමකවි, එනම් :—

I.

මුල් සිතියම 10.

Table with 3 columns: Lot, Name of Land, Extent. Row 1: Lot 49, Gurubewlehena, &c., 112 2 0. Includes detailed description of land boundaries and ownership.

திரு. மாதவன்—சுற்று-அக்டோபர்-1901-ம் ஆண்டு-ஆகஸ்ட்-19-ம் தேதியில்ருந்து மூன்று மாதத்திற்குள் ஈரக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை யல்லது அக்காணிகளின் லெவற்றையும் குறித்த உரித்துப்பேசுவோர் கள் யாருமிருந்தால், அவர்கள் 1897-ம் ஆண்டு-முதலாம் நொம்பர் சட்டத்தின் 28-ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றி லெவையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடந்தை காண்பியாதிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தம்மில் 1897-ம் ஆண்டு-முதலாம் இலக்கச் சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவத் தைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித் தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்கூடிய ஆதன மென்று வெளியாங்கப்படுத்தவார்.

டவ்ளிஷ். இ. டெவிட்ஸன்,  
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்தறை டிஸ்திரிக்டில் மொறவக்கோறையைச்சேர்ந்த வெலியே என்னும் கிராம த்திவள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்தண்டுகள், அதாவது இத்தோடணைத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்ப டுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன:—


I.

0  $\frac{14}{23, 31}$  ம், 0  $\frac{14}{39, 47}$  ம் அளவுக் கடதாகுகளில்

பிளான் இலக்கம் 10.

இல.	காணியினது பெயர்.	விசாலம்.
49	குறுவெவுலேகேன இன்னும் சிலதகளும்	ஏ. டூ. ப. 112 2 0

எல்லை, வடக்கு-அக்குரெஸ்ஸிலிருந்து மொறவக்ககு போகும் ரோட்டு, யு. எஸ். அகமது காசிமுக்கு அர சாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் ஆங்காக்கலகேன (T. P. 171,795), அக்குரெஸ்ஸிலிருந்து மொறவக்ககு போ கும் ரோட்டு, கே. டி. தொன் லுவிசுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மிதெள்ளகாகேன; கிழக்கு-விதா ன பத்திறனகே சியதோரிசும் சிலபேர்களுக்குமுடைய விக்கமஜராச்சிகெதவத்த, ஜே. ஜே. அபேவர்தனும் சில பேர்களுக்குமுடைய மிகெள்ளகாதெனிய, டி. ஜே. எ. ஜாசின்கக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் தும் பேமுள்ள (T. P. 77,399), மேற்சொல்லியவன் எல்லைதாண்டிபோனதும் தும்பேமுள்ள, ஜே. எஸ். தகனாயக்கு டைய கல்வேள்ளேகும்புர, மொறவக்கிலிருந்து அக்குரெஸ்ஸைக்குபோகும் பளய ரோட்டு, யத்தெகிகே உறுதியேயு ம் சிலபேர்களுக்குமுடைய பள்ளேகன்தேவத்த, லில்வலாகங்க, விதானபத்திறனகே கொத்தன்காரியும் சிலபேர்க ளும் உரித்துபேசும் கெட்டகொடவத்த; தெற்கு-அடிபாதை, அக்குரெஸ்ஸிலிருந்து மொறவக்ககு போகும் பளய ரோட்டு, விதான பத்திறனகே கொத்தன்காரியும் சிலபேர்களுக்குமுடைய மகதெனிய, விதானபத்திறனகே சிமனும் சிலபேர்களுக்கும் அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் இலமகதிவெல அல்லது குறுவெவுலேகேன (T. P. 109,902), ஏ. ஜே. குணரத்தனக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் பகலமத்திவெல (T. P. 109,903), மேற்சொல்லி யவன் எல்லைதாண்டிபோனதும் பகலமகதிவெல, விதானபத்திறனகே திசன்காரியும் சிலபேர்களுக்கும் அரசாட்சி யாரால் விற்கப்பட்டிருக்கும் தொலபொடகும்புர (T. P. 109,898), மேற்சொல்லியவர்கள் எல்லைதாண்டிபோன தும் தொலபொடகும்புர, மேற்சொல்லியவர்களுடைய மட்டேலுநீனேவத்த, டி. எச். விக்கமலேசும் சிலபே ர்களுக்கும் அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மட்டேலுநீனேவத்த (T. P. 109,899), மேற்சொல்லியவர் கள் எல்லைதாண்டிபோனதும் மட்டேலுநீனேவத்த, அரசாட்சிக்குள்ள மட்டேலுநீனேவத்த; மேற்கு-ஜாது ன்கே மத்தென்காரியும் சிலபேர்களுக்கும் உரித்துபேசும் பிட்டவிலகேன, வி. பி. பி. காமி எல்லைதாண்டிபோனதும் கிரிவானேகன்தேவத்த, மேற்சொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கிரிவானேகன்தேவத்த (T. P. 154,834), மேற்சொல்லியவனுக்கு கிரிவானேகன்தேவத்த, அக்குரெஸ்ஸிலிருந்து தெனியாக்குபோகும் ரோட்டு.



Scale of 16 Chains to an Inch.

Preliminary plan 10.

Lot 49 called Gurubawilahena, &amp;c., in extent 112A. 2R 0P., situated in Weliwe village in Palle pattu of Morawaka korale.

Surveyor-General's Office,  
Colombo, December 6, 1900.Sheets O  $\frac{14}{23, 31}$  and O  $\frac{14}{39, 47}$ S. J. C. MORE,  
for Surveyor-General.

## Description of Boundaries of the Block comprising Lot No. 49.

Lot.	Name of Land,	Lot.	Name of Land.
1	...	19	...
2	Road from Akuressa to Morawaka	20	Ihala or Pahalamagadiwela (T. P. 109,903)
3	Andagalahena (T. P. 171,795)	21	Ihalmagadiwela (T. P. 109,901)
4	Medelegahahena (T. P. 77,398)	22	...
5	Arachhigetharawatta	23	Dolabodakumbura (T. P. 109,898)
6	...	24	...
7	Sumbemulla (T. P. 77,399)	25	...
8	...	26	...
9	...	27	Mathhenakumbura (T. P. 109,899)
10	...	28	...
11	Road from Akuressa to the high road to Morawaka	29	...
12	...	30	...
13	Nilwala-ganga	31	Pitawilahena
14	Hatagodawatta	32	Hirnakandawatta
15	...	33	Tirnakandawatta
16	Footpath	34	Hirnakandawatta
17	...		
18	Ihalmagadiwela or Kuruludeniya (T. P. 109,902)		

## II.

## Preliminary plan 10.

Lot.	Name of Land	Extent.
49a	Gurubewlehena <i>alias</i> Midellahena	A. R. P. 7 2 20

on sheet O  $\frac{14}{23, 31}$ , and bounded as follows: on the north by Galwellegedarawatta belonging to Vidanapatirana Pediris and others, Tumbemullekumbura belonging to ditto; on the east by Midellagahaliyadda sold by Crown to D. F. A. J. Gunaratna (T. P. 91,976), Galwetawatta *alias* Kiripitiyegewatta claimed by F. A. Abeyawardana, Wikkarama Arachhigedawatta belonging to Vidanapatirana Siyadoris and others; on the south by Midellagahahena sold by Crown to K. S. Don Luwis (T. P. 77,398); on the west by the road from Akuressa to Morawaka.



Preliminary plan 10.

Lot	Name of Land.	Extent. A. R. P.
68½	... Puwakgahawalahena and Pitawilahena	... 186 2 0

on sheets O  $\frac{14}{39, 47}$  and O  $\frac{14}{23, 31}$  and bounded as follows : on the north by the village limit of of Rambukkana, the road from Akuressa to Deniyaya, Pitawilahena claimed by Jatunge Matheshami, Midellahena belonging to Crown, Mattehinnekumbura sold by Crown to D. H. Wikkaramasekara and others (T. P. 109,899), Pitadiyana, *alias* Ambagahakumbura sold by Crown to D. J. J. Abeyawardana (T. P. 109,897) ; on the east by Pitawilawatta belonging to Vitaranapatiranaage Don Nikulas and others, Ketagodakumbura belonging to ditto, Pitawilakanatta belonging to Vitaranapatiranaage Dasan and others, the old road from Morawaka to Akuressa, Mahadeniya belonging to Vitaranapatiranaage Nikulas and others, Mahadeniyekoratuwa belonging to Vitaranapatiranaage Lokuhumi and others, Mahadeniya belonging to Vitaranapatiranaage Nikulas and others, the road from Morawaka to Akuressa ; on the south by the Nilwala-ganga ; on the west by the Atuela.

NOTE -The following lots lying within the above-named boundaries are excluded from this notice, and their aggregate acreage, viz., 2 acres 3 roods and 12 perches, is not included in the acreage of 186 acres and 2 roods.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
69½	... Udakolabariyedeniya	0 1 12
70½	... Pahalakolabariyedeniya	2 2 0
		<hr/> 2 3 12 <hr/>

මුල් සිතියම 10.

O  $\frac{14}{39, 47}$  සහ O  $\frac{14}{23, 31}$  සිතියම පටුවලට අඩවනු :-

බිම්කරවිෂය.	ඉඩමේ නම.	භිම්කරම. අ. රු. ප.
68½	... පුවක්කාවලයේන සහ පිටප්ලයේන	... 186 2 0

මෙම මායිම්—ඉඳුරට රඹුක්කන ගම්ඉමද, අකුරුසේසේ සිට දෙතිසාට ගහ පාරද, ජාතුවගේ මකෙස්සාම් විසින් අසිති මායිම් කිසිකිසි පිටවිලයන්ද, රජසන්තක මිදුලුලයන්ද, ආණ්ඩුව විසින් ඩී. එච්. වික්‍රමසේකරට සහ තවත් අයවරුන්ට විකුණාපු මව්වෙතින්ද (T. P. 109,899), ආණ්ඩුව විසින් ඩී. ජේ. ජේ. අබේවිදිගට විකුණාපු පිටදෙතිස නොකොන් අම්බහකුමුරුද (T. P. 109,897) ; නැගෙනහිරට විතාරණපතිරණගේ දෙයින් නිකුලුසට සහ තවත් අයවරුන්ට විකුණාපු පිට විලවක්කද, එම අයවරුන්ට අසිති කැටගොඩකුමුරුද, විතාරණපතිරණගේ දෙයින් සහ තවත් අයවරුන්ට අසිති පිටවිල කකන්කද, මොරවක සිට අකුරුසේසට සහ පාරද, විතාරණපතිරණගේ නිකුලුසට සහ තවත් අයවරුන්ට අසිති මහ දෙතිසද, විතාරණපතිරණගේ ලොකුසාමීට සහ තවත් අයවරුන්ට අසිති මහදෙතිසේ කොරවුළද, විතාරණපතිරණගේ නිකුලුසට සහ තවත් අයවරුන්ට අසිති මහදෙතිසද, මොරවක සිට අකුරුසේසට සහ පාරද ; දකුණට නිල්වලාගොද ; බස්නා ඉරට අතුරුද.

[ඉහත සිතියමට මැදි වූ මෙහි පහත සඳහන් වූ බිම්කරවි මේ දැන්වීමෙන් අත්හැරිය වගක් ඒවායේ මුළු බිම් කරම වන අක්කර 2කින්, රුපි 3කින්, පර්චස් 12ක් බිම්කරමේ අඩවන නොවන වගක් මෙසින් දැනගත යුතුයි.]

මුල් සිතියම 10.

බිම්කරවිෂය.	ඉඩමේ නම.	භිම්කරම. අ. රු. ප.
69½	... උඩකොලබරියේදෙතිස	... 0 1 12
70½	... පහලකොලබරියේදෙතිස	... 2 2 0
		<hr/> 2 3 12 <hr/>

O  $\frac{14}{39, 47}$  ම, O  $\frac{14}{23, 31}$  ම අඟවුස් කැපවලට අඩවනු :-

පිළිබඳව මුලිකම 10.


නම.	කාණ්ඩයේ නම.	විෂාලය, අ. රු. ප.
68½	... පුවක්කාවලයේන, පිටවිලයේන	... 186 2 0

ඉහත සිතියමට මැදි වූ මෙහි පහත සඳහන් වූ බිම්කරවි මේ දැන්වීමෙන් අත්හැරිය වගක් ඒවායේ මුළු බිම් කරම වන අක්කර 2කින්, රුපි 3කින්, පර්චස් 12ක් බිම්කරමේ අඩවන නොවන වගක් මෙසින් දැනගත යුතුයි.

[குறிப்பு—சொல்லிய எல்லைகளுக்குள்ளிதாய் இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள் இந்த அறிக்கையிற் குறிக்கப்பட்டன. ஆக அளவு 2 ஏக்கர் 3 தூட 12 பர்சன் அளபி லுட்படுத்த விலை :-

பினான் இலக்கம் 10.

துண்டு.	பரணியினது பெயர்.	விசாலம்.
		அ. தூ. ப.
69½	உடகொலாரியேதெனிய	0 1 12
70½	பாலகொலாரியேதெனிய	2 2 0
		<hr/>
		2 3 12



Scale of 16 Chains to an Inch.

Situation : Welive village in Palle pattu of Morawak korale.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
68½	Puakgahawalahena and Pitawilahena	186 2 0
<i>Lots excluded.</i>		
69½	Udakolabariadeniya	0 1 12
70½	Pahalakolabariadeniya	2 2 0
		<hr/>
		2 3 12

Surveyor-General's Office,  
Colombo, December 6, 1900.

Sheets O  $\frac{14}{39, 47}$  and O  $\frac{14}{23, 31}$

S. J. C. MORE,  
for Surveyor-General.